

கொரோனா வைரஸ் உங்களை தாக்கும் அபாயத்தை
குறைத்துக்கொள்ளுங்கள். கைகளை சவர்க்காரம் இட்டு பெரும்பாலும்
ஓடும் நீரில் குறைந்தபட்சம் 20 வினாடிகள் கழுவிக்கொள்ளவும். **குறிப்பாக**
சாப்பிடுவதற்கு முன்பு மற்றும் கழிப்பறையைப் பயன்படுத்திய பிறகு.

இருமும்போதும், தும்மும்போதும், உங்கள் வாயையும் மூக்கையும் ஒரு
திசுவால் மூடிக்கொள்ளவும் - அல்லது உங்கள் முழங்கையால்
மூடிக்கொள்ளவும். திசுவை ஒரு குப்பை தொட்டியில் **போட்டு விட்டு,**
எப்பொழுதும் உங்கள் கைகளை கழுவ வேண்டும்.

உங்களுக்கு கொரோனா வைரஸ் நோய் இருக்கலாம் என்று நீங்கள்
நினைத்தால், 1800 675 398 என்ற எண்ணில் அரசாங்கத்தின் கொரோனா
வைரஸ் ஹாட்லைனை அழைக்கவும் அல்லது [www.dhhs.vic.gov.au / corona virus](http://www.dhhs.vic.gov.au/corona-virus)
எனும் இணையத்தளத்தை பார்வையிடவும்.